

IN THE COURT OF THE ADDITIONAL DISTRICT JUDGE E.C. COURT,
PUDUKKOTTAI.

(CHAPTER XXIII CODE OF THE CRIMINAL PROCEDURE)

C.C. No: 185/2025

Dated: 11.06.2026

Deposition of Witnesses for PW - 8

பெயர்	:	திரு.தாமோதரன்	வயது	:	
தகப்பனா ர் பெயர்	:		தாலு கா	:	
கிராமம்	:		தொழி ல்	:	

Solemnly affirmed by Tr.Vinothkumar,Translator of this court in accordance with the provisions of Section 142 of Bharatiya Sakshya Adhiniyam, 2023

1-வது எதிரி ஆஜர்படுத்தப்பட்டார். 2-வது எதிரி ஆஜர்.
இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜர்.

As per the circular of the Hon'ble High Court,Madras in ROC.NO.74663/2024/F1-
dt.21.02.2025 the identity of the witness verified with their identity card.

Aathar card of the Witness verified.

முதல் விசாரணை

நான் தற்போது ராமநாதபுரம் சையது அம்மாள் பள்ளியில் ஹிந்தி மொழி ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து ராமநாதபுரத்தில் வசித்து வருகிறேன். கடந்த 02.04.2025-ம் தேதி விடியற்காலை சுமார் 2.10, 11 மணியளவில் எனக்கு அலைபேசிக்கு NIB CID காவல் துறையினர் அழைத்து இரண்டு வடமாநில நபர்களை பிடித்துள்ளோம். அவர்களுக்கு தமிழ் மொழி தெரியாததால் வந்து மொழிபெயர்த்து விசாரிக்க உதவுமாறு ராமநாதபுரம் ரயில்வே நிலையத்திற்கு அழைத்ததன் பேரில் நான் எனது வீட்டில் இருந்து புறப்பட்டு ராமநாதபுரம் ரயில்வே நிலையத்திற்கு 2.30 மணிக்கு சென்றேன். அப்போது NIB CID போலீசார் தங்களது அடையாள அட்டையை காண்பித்து என்னிடம் அறிமுகம் செய்து கொண்டு இரண்டு நபர்களை பிடித்து வைத்துள்ளவர்களின் பெயர்களை கூறினார்கள். 1) பிரத்திஷ்

முகந்தி 2) பிரியா பிரத் முகந்தி என்று கூறினார்கள். அவர்கள் இருவரும் தற்போது நீதிமன்றத்தில் ஆஜரில் உள்ளார்கள். அப்போது NIB CID அதிகாரி அவர்கள் இருவரிடமும் தங்களை சோதனை செய்வதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி அல்லது நீதித்துறை நடுவர் முன்பு அழைத்து சென்று சோதனை செய்யவா அல்லது நானே சோதனை செய்யலாமா என்று தமிழ் மொழியில் கேட்டார். நான் அவர்களிடம் ஹிந்தி மொழியில் மொழிபெயர்த்து கூறினேன். அவர்கள் இங்கேயே சோதனை செய்யலாம் என ஹிந்தி மொழியில் கூறியதை நான் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து NIB CID போலீசாரிடம் தெரிவித்தேன். சோதனை செய்வதற்கு சோதனை சம்மத கடிதம் தமிழ் மொழியில் தயார் செய்தார். அதிலுள்ள விவரங்களை ஆஜர் எதிரிகளுக்கு நான் தமிழிலில் உள்ளதை நான் அப்படியே ஹிந்தி மொழியில் மொழிபெயர்த்து சொன்னேன். நான் சொல்லசொல்ல அவர்கள் அதை புரிந்து கொண்டார்கள். புரிந்து கொண்டு சோதனைக்கு ஒப்புக் கொண்டு தனித்தனி சோதனை சம்மத கடிதத்தில் என் முன்பாக கையொப்பம் செய்தார்கள். ஆஜர் எதிரிகள் வைத்திருந்த 3 பேக்குகளை சோதனை செய்தார்கள். 17 பச்சை நிற பொட்டலங்களில் brown கலர் டேப்பால் சுற்றப்பட்ட பொட்டலங்களில் கஞ்சா இருந்தது. அதை எடை போட்டு பார்த்தார்கள். அதில் 22.400 கிகி கஞ்சா இருந்தது. மேற்படி கஞ்சா, ரூ.2,000/- பணம், இரண்டு செல்போன்கள், 3 பேக்குகள் ஆகியவற்றை அத்தாட்சி தயார் செய்தார்கள். அதில் மொழிபெயர்ப்பாளர் என்ற இடத்தில் நான் கையொப்பம் செய்துள்ளேன். என்னிடம் நீதிமன்றத்தில் காண்பிக்கப்படும் அதசாஆ.7-ல் உள்ள மொழிபெயர்ப்பாளர் கையொப்பம் என்னுடையது தான். அதன்பிறகு ஆஜர் எதிரிகளை

தனித்தனியாக ஒப்புதல் வாக்குமூலம் ஆய்வாளர் பதிவு செய்தார். அவர் தமிழ் மொழியில் விசாரித்ததை நான் அவர்களிடம் ஹிந்தி மொழியில் மொழிபெயர்த்து கூறினேன். அந்த நபர்கள் ஹிந்தி மொழியில் மொழிபெயர்த்து கூறிய விவரங்களை தமிழ் மொழியில் ஆய்வாளரிடம் தெரிவித்தேன். பிரத்திஷ் முகந்தி ஒப்புதல் வாக்குமூலத்திலுள்ள மொழிபெயர்த்தவர் என்ற இடத்திலுள்ள கையொப்பம் என்னுடையது தான். அந்த ஒப்புதல் வாக்குமூலத்திலுள்ள **மொழிபெயர்த்தவர் கையொப்பம் மற்றும் அதசாஆ.14** ஆக குறியீடு செய்யப்படுகிறது. பிரியா பிரத் முகந்தி ஒப்புதல் வாக்குமூலத்திலுள்ள மொழிபெயர்த்தவர் என்ற இடத்திலுள்ள கையொப்பம் என்னுடையது தான். அந்த **ஒப்புதல் வாக்குமூலத்திலுள்ள மொழிபெயர்த்தவர் கையொப்பம் மற்றும் அதசாஆ.15** ஆக குறியீடு செய்யப்படுகிறது. ஆஜர் எதிரிகளை காவல் ஆய்வாளர் கைது அறிவிப்பு கொடுத்து கைது செய்தார். கைது அறிவிப்பிலுள்ள விவரங்களை ஹிந்தி மொழியில் மொழிபெயர்த்து ஆஜர் எதிரிகளுக்கு தெரிவித்தேன். மேலும் அவர்கள் மீது கஞ்சா வழக்கு தொடர்பான விவரங்களை ஆஜர் எதிரிகளிடம் ஹிந்தி மொழியில் மொழிபெயர்த்து தெரிவித்தேன். மேற்படி ஆஜர் எதிரிகளை கைது செய்த விவரங்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் காவல் ஆய்வாளர் கேட்டுக் கொண்டதன் பேரில் ஹிந்தி மொழியில் தெரிவித்தேன். எதிரிகளையும் தடய சொத்துக்களையும் போலீசார் ஆஜர் எதிரிகளை நீதித்துறை நடுவர் முன்பு நீதிமன்ற காவலுக்கு ஆஜர் செய்யும் போது அங்கு போலீசார் கேட்டுக் கொண்டதன்பேரில் நீதித்துறை நடுவர் முன்பு மொழிபெயர்த்து சொல்வதற்காக சென்றேன். இது சம்பந்தமாக என்னை NIB CID போலீசார் விசாரித்தார். விவரம் சொன்னேன்.

எதிரிகள் தரப்பு குறுக்கு விசாரணை

சம்பவம் நடந்ததாக சொல்லக்கூடிய இடத்திற்கு செல்வதற்கு முன்பாக சையது அம்மாள் CBSE பள்ளியின் முதல்வரிடம் எழுத்து பூர்வமான அனுமதி பெற்றுவிட்டு செல்லவில்லை என்றால் சரிதான். நான் B.A ஹிந்தி படித்துள்ளேன். நான் ஹிந்தி படித்ததற்கான ஆவணங்கள் எதுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான். ஹிந்தி மொழி வேறு, ஒடிசி மொழி வேறு, பெங்காலி மொழி வேறு என்றால் சரிதான். ஒவ்வொரு மொழிக்கும் பேச்சு நடைமுறை வார்த்தைகள், உச்சரிப்புகள் வேறுவேறாக இருக்கும் என்றால் சரிதான். ஆனால் ஹிந்தியும் ஒடிசி மொழியும் ஒன்றும் மிக சிறிய அளவில் மட்டுமே வித்தியாசமாக இருக்கும் மற்றபடி ஹிந்தி தெரிந்தவர்கள் ஒடிசி மொழியிலும் பேசி புரிந்து கொள்ளலாம். நான் சொல்வது போல் ஹிந்தி மொழி மற்றும் ஒடிசி மொழி வேறு வேறு உச்சரிப்புகளிலும் மொழியின் தன்மையும் மாறுப்பட்டிருக்கும் என்றால் சரியல்ல. நான் முதல் விசாரணையில் சொன்னதுபோல் எதிரிகளுக்கு ஹிந்தியில் தான் மொழிபெயர்த்து சொன்னேன் என்றால் சரிதான். எனக்கு ஒடிசி மொழி தெரியாது என்றால் சரிதான். போலீசார் கேட்டுக் கொண்டதற்கிணங்க மொழிபெயர்த்ததாக சாட்சியமளிக்கிறேன் என்றும் எதிரிகளின் தாய்மொழியான ஒடிசி எனக்கு தெரியாது என்றும் சரிவர அவர்களுக்கு NDPS விதிகளை அவர்கள் மொழியில் மொழி பெயர்த்து சொல்லவில்லை என்றும் போலீசார் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களுக்கு ஆதரவாக உண்மையை மறைத்து பொய் சாட்சியமளிக்கிறேன் என்றால் சரியல்ல.

மறு விசாரணை

இல்லை.

திறந்த நீதிமன்றத்தில் சாட்சி மற்றும் அவரது வழக்குநர் முன்னிலையில் சாட்சியின் வாக்குமூலம் என்னால் தட்டச்சுருக்கு சொல்லப்பட்டு அவரால் கணினியில் வடிவாக்கப்பட்டு சாட்சியிடம் படித்துக் காட்டப்பட்டு விளக்கிக் கூறப்பட்டு சாட்சியால் சரி என ஒப்புக்கொள்ளப்பட்டது.

நீதிமன்றம்,

அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு

புதுக்கோட்டை.